1973 பிப்ரவரி 5]

வேலை வாய்ப்பு அலுவலகங்கள்

திரு. வ. ஈஸ்வரமூர்த்தி: மாண்புமிகு தொழில் அமைச்சர் அவர்கள கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) உணவு விடுதி—சமையற்கலைப் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுத் தேறிய மாணவர்களுக்கு வேலை தேடித் தர வேலை வாய்ப்பு அலுவலகங்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா?

(இ) ஆமெனில், 1971-72-ல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: (அ) ஆம்.

(இ) 1971-72ல் காலியிடங்கள் எவையும் அறிவிக்கப்படாததனால், வேலை வாய்ப்பகங்கள் மூலமாக எவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.

திரு. ஜி. சுவாமிநாதன்: தலைவரவர்களே, எத்தனை மாணவர்கள் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாமலிருக்கிறார்கள் என்ற விவரத்தை அரசு கொடுக்க முன் வருமாவென்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன்: தலைவரவர்களே, எம்பிளாய்மெண்டு எக்ஸ்சேஞ்சில் பதிந்துள்ளவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். 1970-72-ல் 1, 1971-72-ல் 2, அதற்குப் பின்னாலே 5, இப்படித் தான் இருக்கிறது. இதிலிருந்து எல்லோருக்கும் வேலை கிடைத்து விட்டதாக நான் ஊகிக்கிறேன். எம்பிளாய்மெண்டு எக்ஸ்சேஞ்சைப் பொறுத்த அளவிற்கு வேறு தகவல் இல்லை.

திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு: தலைவரவர்களே, இந்தப் பயிற்சி தரும் ஸ்தாபனங்கள் எங்கெங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன என அறிய விரும்புகிறேன். இந்த சமையற்கலை கற்றுத் தரக் கூடிய அமைப்புகள் எங்கே இருக்கின்றனவென்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன்: தலைவரவர்களே,, கேடரிங் இன்ஸ்டிடியூட் அடையாறிலே நடத்தப்படுகிறது.

* 12 Q.—THIRU G. SWAMINATHAN (on behalf of THIRU D. SANTOSHAM): Will the Hon. the Minister for Industries be pleased to state the number of Law Graduates and the jobs for which they have registered their names in the Employment Exchanges in our State up to 1st April 1972?

திரு. ஜி. சுவாமிநாதன் (திரு. டி. சந்தோஷம் சார்பில்): மாண்புமிகு தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாவிற்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

நமது மாநிலத்தில் 1—4—1972 முடிய வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து கொண்டிருக்கும் சட்டக் கல்விப் பட்டதாரிகள் எத்தனை பேர்? அவர்கள் எந்தெந்தப் பணிகளுக்காகப் பதிவு செய்துகொண்டுள்ளனர்?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: நமது மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பகங்களில் 1—4—1972 வரையில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ள சட்டம் பயின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 101 ஆகும். அவர்கள் பதிவு செய்துகொண்டுள்ள வேலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. பொது (பட்டதாரிகள்—கலை)—77
2. பொது (பட்டதாரிகள்—அறிவியல்)—8
3. பொது (பட்டதாரிகள்—வணிகவியல்)—4
4. சட்ட உதவியாளர்கள்—9
5. தொழிலாளர் நல அதிகாரி—3.

திரு. ஜி. சுவாமிநாதன்: தலைவரவர்களே, இந்தச் சட்டக் கல்வி பட்டதாரிகள் பதிவு செய்து கொண்டவர்கள் 1970, 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் கூடுதலாகியிருக்கிறார்களா, குறைவாக ஆகியிருக்கிறார்களாவென்று அறிய விரும்புகிறேன். வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து கொண்டு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகப்பட்டு வந்திருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன்: தலைவரவர்களே, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. சட்டக் கல்லூரியிலும் அதிகமான மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு முன்வருகிறார்கள். இங்கே நம் எம்பிளாய்மெண்டு எக்ஸ்சேஞ்சிலே பதிவு செய்கிறவர்களைப் பொறுத்த அளவிற்கு, 1969-70-ல் 73-ம், 1971-72-ல் 99-ம் என்று இருக்கிறது. இந்தத் துறையில் அதிகப்பட்டிருக்கிற நிலைதான் இருக்கிறது.

Indo-Italian Foot-wear Company.

*13 Q.—THIRU V. ISVARMURTI: Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) whether the Indo-Italian Foot-wear Company in the State is to be wound up;

(b) if so, the reasons therefor;